

17.5.2011 report [10 members were present]

TOPIC: CREDIT/DEBIT

இதுவும் சேவை தானே?!

தன் குழந்தைகள் பூங்காவுக்குத் தங்களை அழைத்துச் செல்லக் கேட்டிருந்தும், தன் நண்பரின் தேவைக்கு என நீண்ட நேரம் கோயிலில் அவருக்கு உதவத் தன் ஒரு நாள் விடுமுறையையும் தியாகம் செய்த அன்பர்.

தங்கள் ஒரு நாள் வருமானம் பல ஆயிரக்கணக்கில் இருந்தும் அவற்றின் முன் தம் நண்பர்களின் கூட்டமும் நட்பும் பெரியது என்று சேர்ந்த சில அன்பர்கள்.

தன் உடல் நலம் இல்லாமல் இருந்தும் தன் நண்பர்களுக்காக அவர்களின் இன்பமே பெரிது என்று ஒடோடி வந்த ஒரு அன்பர்.

தன் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிகழ்வதைப் பற்றிக் கவலைப் படாமல் தன் நண்பர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தந்து அவர்களைத் திருப்தி செய்வதிலேயே தன் நாளைச் செலவிட்ட ஒருவர்.

தங்கள் கணவர்கள்களின் நண்பர்களை மதிக்கும் மனைவியர்.

தங்கள் மனைவியரின் பள்ளி ஸ்நேகிதர்களை மதித்து அவர்களுடன் சுற்றுலா அனுப்பும் கணவர்கள்.

கணவரால் மிக உச்சக் கட்டத்துக்குக் கொடுமைப்படுத்தப் பட்டும் தன் மூன்று குழந்தைகளின் நலனுக்கு என வாழும் கிராமத்துத் தாய்.

மருந்திலும் உணவிலும் கலப்படம் செய்யும் தொழில் வல்லுனர்கள் அவற்றைத் தன் குடும்பம் சாப்பிடுவதை ஒரு நிமிடம் எண்ணினால் அப்பாவச் செயலை விட்டுவிடலாம்.

உடலால் மனதால் அறிவால் விழிப்புணர்வால் செய்யப்படும் சேவைகள் பற்றி விளக்கம் தரப்பட்டன. சேவைக்கு பணம் தடையில்லை, மனமே முக்கியம். அடுத்த பிறவியில் நாம் எண்ணும் வாழ்க்கை அமைய அதிகம் க்ரெடிட் தேவை என்ற கோட்பாடு விளக்கப் பட்டது.